



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1992 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க,
நிதி (திருத்தச்) சட்டம்**

[1992, மார்ச் மாதம் 31 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1992, ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 03 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

[1992, மார்ச் மாதம் 31 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ. - ஒ 25/89

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத் திருந்துவதற்
கானதொரு சட்டம்.

"இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுத —

1. இச்சட்டமானது, 1992 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க, நிதிச் சட்டம் (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

2. இதனகத்துப்பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்பிடு செய்யப்படும் 1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 58 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது.

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்கச் சட்டத்தின் 58 ஆம் பிரிவைத் திருத்துதல்.

(1) அதன் (3) ஆம் உட்பிரிவை நீக்கஞ் செய்து, அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலமும்:—

"(3) எந்தச் சாதனத்தால் காணியின் கைமாற்றம் பயனுறுத்தப்பட்டதோ அந்தச் சாதனம் ஆவணப் பதிவுக் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க பதிவுசெய்யப் படுவதற்கென முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வரிக்கு ஆளாகவுள்ள ஓர் ஆள், எந்த மாவட்டத்தில் கைமாற்றம் செய்யப்பட்ட காணி அமைந்துள்ளதோ அந்த மாவட்டக் காணி பதிவாளருக்கு வரியைச் செலுத்துதல் வேண்டும்".

(2) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பத்தியில் "அல்லது பங்குகள்" என்னும் சொற்கள் காணப்படும் இடங்கலிலெல்லாம் அச்சொற்களை நீக்கிவிடுவதன்மூலமும்;

(3) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பத்தியில் "அல்லது ஏதேனும் கம்பனியிலுள்ள பங்குகள்" என்னும் சொற்களை நீக்கிவிடுவதன்மூலமும்; அத்துடன்

(4) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (ஈ), (உ) மற்றும் (ஊ) என்னும் பத்திகளை நீக்கஞ்செய்வதன்மூலம்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 59 ஆம் பிரிவு "விடயத்திற்கேற்ப அல்லது கம்பனி" என்னும் சொற்களை நீக்கி விடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 59 ஆம் பிரிவைத் திருத்துதல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 60 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் (3) ஆம் உட்பிரிவுகளை நீக்கஞ் செய்வதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 60 ஆம் பிரிவைத் திருத்துதல்.

2 1992 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க, நிதி (திருத்தச்) சட்டம்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 62 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 62 ஆம் பிரிவு அப்பிரிவில் "அல்லது ஒரு கம்பனி" அத்துடன் "அல்லது கம்பனி" என்னும் சொற்கள் காணப்படும் இடங்களில் எல்லாம் அச்சொற்களை நீக்கிவிடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 64 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 64 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை நீக்கஞ்செய்வதன்மூலம், இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 66 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 66 ஆம் பிரிவு, "ஆதனம்" என்பதன் வரையிலக்கணத்தை நீக்கஞ்செய்வதன்மூலமும் அதற்குப் பதிலாகப் பின்வரும் வரையிலக்கணத்தை இடுவதன்மூலமும் இத்தால் திருத்தப்படுகின்றது:—

"ஆதனம்" என்பது ஏதேனும் காணி என்று பொருளாகும்".

ஒவ்வாமை
காணப்படும்
விடயத்தில்
சிக்கன உரை
மேலோங்கி
நிற்றல்.

8. இச்சட்டத்தின் சிக்கன, தமிழ், உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை காணப்படும் விடயத்தில், சிக்கன உரையே மேலோங்கி நிற்க வேண்டும்.